

குடும்ப விளக்கு

(மூன்றாம் பகுதி : திருமணம்)

வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு

வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல்
நாவரசு, நகைமுத்து ஆகியோர் மண
வழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்த
போது. மணவழகன் மகனான வேடப்ப
னின் உள்ளங் கவர்ந்து சென்றா
ன்றோ நகைமுத்து?—இங்கு...

பஃறோடை வெண்பா

புதுவை மணவழகன்
பொன்னின் பரிதி
எதிரேறு முன்னர்
இனிய உணவருந்திப்
பட்டுக் கரை வேட்டி
கட்டி, நீள சட்டைப்பிட்டுச்
சிட்டைமுன்று மேல்துவளச்
சென்று கடைச்சாவி

ஓர் கையால் தூக்கி
ஒருகை குடையுன்றி
ஆரங்கே என்றழைத்தான்
தங்கம் அருகில் வந்தாள்,

ஆனாம் கணக்கருமோ
அங்கு வந்து காத்திருப்பார்
வேலையொடு சென்று
கடைதிறக்க வேண்டுமன்றோ:
பாடல் உரைகேட்கப்
பச்சைப் புலவரிடம்
வேடப்பன் சென்றுள்ளான்
வந்தவுடன், வில்லியனூர்
சின்னா னிடம் அனுப்பித்
திராத பற்றான
ஐந்தாறு ரூபாயை
அட்டியின்றி பெற்றுவரச்
சொல்' என்று சொல்லி நின்றான்
தூய மணவழகன்,
'நல்லத்தான்' என்று

நவின்றாள் எழில் தங்கம்!
காலிற் செருப்பணிந்து
கைக்குடையை மேல்விரித்து
மேலும் ஒரு தடவை
மேல்விழும் தான் நோக்கிச்

சென்றாள் மணவழகன்.
செல்லும் அழகருந்தி
நீன்றாள் திரும்பினாள்
நெஞ்சம் உருகித் தங்கம்!

கள்ளவைக் கூவிக்
கடிதமழுத்தாள்! சின்னவணாம்
பொன்னப்பன் மேல்முகத்தைப்
போட்டனைத்தாள். அன்னவர்க்குப்

பாங்காய் உடையுடுத்திப்
பள்ளிக் கனுப்பி வைத்தாள்.
தாங்க விருப்பால்
தலைப்பிள்ளை வேடப்பன்

இன்னும் வரவிலையே
என்றே எதிர்பார்த்தாள்.
பொன்மலைபோல் வந்திட்டான்
பூரிக்கிள் நாள் தங்கம்!

‘பச்சைப் புலவர்
பகர்ந்தவை என்’ என்று
தீச்சுச் கலைப்பொருளாம்
தங்கம் விளவிடவே.

‘நல்லபுற நானுறர்றில்
நான்கும், திருக்குறளில்
‘கல்வி’ ஒரு பத்தும்
கடுந்தோல் விலக்கிச்

சுவைசுவையாய், அம்மா
சுவைசுவையாய் உண்டேன்.
இளையேன் நான் செந்தமிழின்
இன்பத்தை என்னவென்பேன்?
என்றுரைத்தான் வேடப்பன்.
‘என்னப்பா வேடப்பா
உன் அப்பா சொல்லியதை
உற்றுக்கேன்’ என்றாள் தாய்:
சின்னாவை வில்லியனூர்
சென்றுநே ரிற்கண்டே
ஐந்நுறு ரூபாயை
அட்டியின்றி வாங்கிவா’

என்று புகன்றார் தந்தை
இப்போதே நீ செல்வாய்
என்று தன் பிள்ளைக்கு
இயம்பினாள் தங்கம்.

அகழும் முகழும்
அவர்ந்தவணாய். “அம்மா
மிகவும் மகிழ்ச்சி” என்று
வேடப்பன் சென்றான்.

அமைய அவர்கட்டே
ஆனகறி எண்ணிச்
சமையலுக்குத்
தங்கம்சென் றான்.

அவன் அண்டையில் அவன்
அறுசீர் விருத்தம்

தன்கடை மீதமர்ந்து
சரக்குகள் நிறுத்தி ருந்த
சின்னானை வணங்கி, என்ன
செய்திஎன் றினிது கேட்டுப்
பின்; அவன் ‘அமர்க’ என்னப்
பேசாமல் ஒருபால் குந்திப்
பஸ்மக்கள் அகன்ற பின்பு
வேடப்பன் பணத்தைக் கேட்டான்.

“இளகிப்போ யிற்றுநீவிர்
சந்திட்ட நல்ல வெல்லம்;
புளிநல்ல தாய் இருந்தால்
பொதிஜூந்து வேண்டும் தம்பி
மிளகென்ன விலைகொடுப்பீர?
வெந்தயம் இருப்பில் உண்டோ?
களிப்பாக்கு விலைவு வாறு?
கழறுக” என்றான் சின்னான்

இளகிய வெல்லம் மாற்றி
நல்லதாய் ஈவோம் இன்றே!
புளியோகை இருப்பி வில்லை
பொதிக்கொரு நாறு ரூபாய்
மிளகுக்கு விலை ஏறிற்று.
வெந்தயம் வரவே யில்லை!
களிப்பாக்கு நிறம்ப முப்புக்
கணிசமாய் இருப்பி ஆண்டு!

‘சரக்கு வந்தெதடுத்துப் போவீர்
தவணைக்குத் தருகின் நோமே!
இருக்கின்ற பற்றை மட்டும்
இன்றைக்குத் தீர்த்தால் போதும்.

வரத்திய சரக்குக் காக
வாணிகர் வந்து குந்தி
விரிக்கின் நூர் கணக்கை' என்று
வேடப்பன் இனிது சொன்னான்.

ஜந்தூறு ரூபாய் எண்ணி
அளித்தனன் சின்னான்! யாவும்.
இன்னொரு முறையும் எண்ணி
கிடுப்பினில் வாரிக் கட்டிச்
தின்னானை வளங்கி' 'அன்னா
சென்றுதான் வருவே' என்று
முன்னுற நடந்தான் அந்த
மொய்குழல் வீட்டை நோக்கி!

மாவர சான தந்தை,
மலர்க்குழல் என்னும் அன்னை,
நாவர சான தம்பி,
உடன்வர நகைமுத் தென்னும்
பாவையும் விருந்தாய் வந்தாள்;
என்னுளந் தனிற் படிந்தாள்;
ஒவியம் வல்லாள்; என்றன்
உருவையும் எழுதினாளே!

என்னையே தனி யிருந்து
நோக்குவாள்; யான் நோக் குங்கால்
தன்னுளம் எனக்கி வாள்போல்
தாமரை முகம்க விழுந்து
புன்னைக் குரிவாள். யானோர்
புறஞ்சென்றாள் அகந் துடிப்பாள்.
பின்னிய இரண்டுள்ளத்தின
பெற்றியும் அறிந்தார் பெற்றோர்.

வீட்டை விட்டகலுதற்கு
மெல்லியோ உள்ளம் நெந்தாள்!
மீட்டிய வண்டி தன்னில்
பலர்ஏறப் புறத்தில் குந்தி
வாட்டியப்பிநோ பாளி
வட்டித்த சோற்றி வேகன்
நாட்டுதல் போல்என் மேல்கண்
நாட்டினாள் இணைத்த விச்றி!

தலைக்குழல் மேற்கெவ் வந்தி!
தாமரை, முகமும் வாயும்!
மலைக்கின்ற மூக்கெள் விண்பு!
வாய்த்தசெங் காந்தள் அங்கை!
குலுக்கென இடைகு லுங்கச்
சிரித்தென்னைக் கொல்லு முல்லை!
மலர்க்காட்டை ஏற்றிச் சென்ற
வண்டியை மறந்தே னில்லை!

என்னிலை அறிய வில்லை
 என்பெற்றோர் மன்கை நல்லாள்
 தன்னிலை அறிய வில்லை
 தனைப்பெற்றோர்! ஏனோ பெற்றார்
 முன்னிலை வேறு நாங்கள்
 முழுநீளக் குழந்தை அந்நாள்;
 நன்னிலை காண வேண்டும்
 நான் அவள், மனாவ றைக்குள்!

வேடப்பன் நடைமுத் தாளின்
 நினைவொடு விரைந்து சென்றான்.
 வீட்பு றத்தே தோன்ற
 வீட்டுக்குப் பின்புறத்தில்
 மாடப்பு றாவைக் கண்டான்
 மாயர நிழ விளக்கிழ!
 தேடக்கிடைத்த தேவன்
 செல்லமென் றஞ்சிற் சென்றான்.

பழந்தமிழ்ச் சுவடித் தேனைப்
 பருகுவான் எதிரிற் கண்டான்
 இழந்தகள் பெருஞ்செல் வத்தை!
 ‘இறந்தேன் நான் பிறந்தேன்’ என்றான்
 ‘தழைத்தமா மரநி மற்கீழ்
 எனக்கென்றே தனித்தி ருந்தாய்
 விழைந்த உன் பெற்றோர் மற்றோர்
 வீட்டினில் நலமோ என்றான்.

‘தந்தையார் புதுவை சென்றார்
 தாயாரோ அஞ்சை வீட்டிற்
 குந்தியே கதவை எர்ப்பார்
 குப்பத்துப் பெருமாள் தாத்தா
 வந்தனர் அவர் தாம் வீட்டு
 வாயிலில் தூங்கு கின்றார்
 செந்தமிழ்ப் பள்ளி சென்றார்
 சிறியவர்க்’ ஆத லாலே

கருமணற் கடலோ ரத்தில்
 பிற்றலரக் கண்ட நண்டு
 விரைந்தோடு வதுபோல்விட
 வேண்டிய தில்லை. சும்மா
 இரும். மனம், காற்று, நீழல்
 இவற்றிடை ஒன்று கேட்பேன்;
 திருமணம் எந்தாள்? நாம்மேல்
 செயத்தக்க தென்ன? என்றாள்,

'நகைமுத்தை விரும்பு கிண்றேன்
நாளைக்கே மணக்க வேண்டும்
வகைசெய்க அப்பா' என்று
வாய்விட்டு நானா சொல்வேன்?
நிகரற்றாய் உன்பெற் றோர்பால்
நீசொன்னா வென்ன என்றான்
“மக்கஞக்கு நான் மில்லை
என்பார்கள்; மாட்டேன்” என்றாள்,

இல்லத்துள் தாய் புகுந்தாள்.
'எங்குள்ளாய் நல்லமுத்' தென்றே
செல்லியை அழைத்தாள்! மங்கை
திடுக்கிட்டு விடு சென்றாள்.
வில்லினின் றம்பு போல
வேடப்பன் கொல்லை நீக்கி
நல்லபிள் ளைபோல் வீட்டு
வாயிலுள் நடக்க லானான்.

மலர்குழல் கண்டாள் 'ஓ! ஓ!
வேடப்பா வாவா என்றாள்.
'நலந்தானே அப்பா அம்மா?
நலந்தானே தம்பி தங்கை?
அலம்புக கைகால் வந்தே
அமரப்பா சாப்பி டப்பா
இலைப்போட்டா யிற்று வாவா
வேடப்பா' எனப்ப கரந்தாள்.

தண்டலுக் காக வந்தேன்
அப்படி யேஇங் கும்மைக்
கண்டு போகத்தான் வந்தேன்
கடைக்கு நான் போகவேண்டும்
உண்டுபோ என்கின் றீர்கள்
உண்கின்றேன்' எனவே டப்பன்'
உண்டனன்: உண்ணக் கண்ட
நகைமுத்தோ உலப்பை உண்டாள்,

குப்பத்துப் பெருமாள் தாத்தா
குறட்டைவிட்டு றங்கினாரே!
எப்படிச் சென்றார்? நீயிங்
கிருந்தாயே நகைமுத் தானே!
அப்படி அவர்சென் நாலும்
நீயன்றோ அழைக்க வேண்டும்
தப்புநி செய்தாய்' என்று
தாய்மலர்க் குழலி சொன்னாள்.

இவ்வாறு சொல்லும் போதே
 கொலையி விருந்த தாத்தா
 எவ்விடம் சென்று விட்டேன்
 இங்குதான் இருக்கின் நேனே
 செவ்வாழை தனில் இரண்டு
 சிற்றனில் நெருங்கக் கண்டேன்
 அவ்விரண் டகன்ற பின்னர்
 வந்தேன் நான்' என்று வந்தார்.

உணவினை முடித்த பின்னர்
 'ஹருக்குச் செல்ல வேண்டும்
 மனிதன்றும் ஆயிற் தென்று
 மலர்க்குழ லிடக்டிற் சொன்னான்.
 "துணைக்குநான் வருவேன் தமியி!
 தூங்குவாய் சிறிது நேரம்
 உணவுண்ட இனைப்புத் திரும்
 உணர்' என்றார் பெருமான் தாத்தா.

'இனைப்பாறிச் செல்க தமியி
 என்மலர்க் குழலும் சொன்னான்.
 ஓளிமுத்து நகையோ, ஒடி
 கூயர்ந்ததூர் பட்டு மெத்தை
 விளங்குற மேல் விரிப்பு.
 வெள்ளுரைத் தலைய ணைகள்
 மனமன வென்று வாரி
 வந்தொரு புறத்தில் இட்டான்.

படுக்கையைத் திருத்தம் செய்து
 வேடப்பன் படுத்தி ருந்தான்.
 இடை இடை நகைமுத் தானும்
 இனநகை காட்டிச் செல்வான்.
 சுடுமுசத் தாத்தா வந்து
 'தூங்கப்பா' என்று சொல்வார்.
 கடைவிழி திறந்த பாங்கில்
 கணமுடிக் கிடந்தான் பின்னை.

தங்கதயார் இருவருக்கும் சண்டை எண்டிர் விருத்தம்

மணவழகன், கடையினிலே
 வணிக ரோடு
 வரவிருக்கும் சரக்குறிலை
 ஆய்ந்து பார்த்துக்
 கணக்கெடுத்துக் கொண்டிருந்தான்.
 அந்நேரத்தில்,
 கருப்பண்ண எனும்தூருவன்
 குறுக்கில் வந்து

குமூல விளக்கு

'மனவழக ரே, ஆயி
ரத்தைந் றாறு மாவரசர்க் கேநீவிர
தருதல் வேண்டும்
பணமுழுதும் வாங்கிலரச்
சொன்னார்' என்றான்!
பதைத்திட்டான் மனவழகன்
மாணம் எண்ணி!

சீட்டேதும் தந்தாரோ?
உன்னிடத்தில்
செலுத்துவது சரியில்லை
அறியேன் உன்னை
கூட்டத்தின் நடுவினிலே
குறுக்கிட்டாயே.
கூறுக நீ மாவரச
ரிடத்தில்' என்றான்.

'கேட்கின்றோம் கொடுத்தபணம்
எரிச்சல் என்ன?
கெட்டநினைப் புடையவர் நீர்'
என்று கூறி,
நீட்டினான் தன்னடையைக்
கருப்பன் ஏன் தான்!
நீருகுத்தான் மனவழகன்
இருகண் னாலும்!

வந்திட்டான் மாவரசன்
எதிரில் நின்று
'வைகிமே என்பணத்தை'
என்று சொன்னான்.
நொந்திட்டான் மனவழகன்
நொடியில் எண்ணி
நாற்றுக்கு முக்காலாம்
வடடி போட்டுத்

தந்திட்டான்! மாவரசன்
பெற்றுக் கொண்டான்.
'தகாதவரின் நட்பாலே
மானம் போகும்'—
இந்த மொழி சொன்னமண
வழகன் தன்னை
ஏசிமா வரசன்தான்,
ஏகலா னான்.

'மாவரசன் தன்னைநான்
பணமா கேட்டேன்?
வைத்துவைப்பாய் என்றுரைத்தான்
வாங்கி வைத்தேன்.

யாவரொடும் பேசிநான்
இருக்கும் போதில்
எவ்வோவந் தெனைக்கேட்டான்
பண்புகொ டென்று!

நோவ உரைத் திட்டானே
தீயன் என்னை!
நூறாயிரம் கொடுக்கல்
வாங்கல் உள்ளேன்;
நாவால்லூர் வசைகேட்ட
தில்லை' என்று
நனிவருந்தி மனவழகன்
அழுதி ருந்தான்.

மனவழகன் வழக்கறிஞர்
விடத்திற் சென்றான்.
மானக்கே டிதற்கென்ன
செய்வ தென்று
தணிலற்றுப் பதறினான்;
பொய் வழக்குத்
தாங்கதொடங்க வழக்கறிஞர்
சாற்ற லானான்.

இணங்கமறுத்த தலனாகி
நண்பர் பல்லோர்
இடமெல்லாம் இதைச்சொல்லி
வருந்த லானான்.
துணைவியிடம் சொல்வதற்கு
வீடு வந்தான்
தொடர்பாக நடந்தவற்றைச்
சொல்லித் திர்த்தான்.

எதிர்பாராத இடைஞ்சல்

அகவல்

"நண்புளார் தீமை நாடினும் அதனைப்
பண்புளார் பொறுப்பர்; பகைமை கொள்ளார்
தாவுறும் உங்கள் தகைமையை அந்த
மாவர சாலோ மாற்ற முடியும்?
திதுசெய் தார்க்கும் நன்மை செய்வர்
முது ணர்ந்தவர் முனிவு செய்யார்
அத்தான் மறப்பீர்? அகம்நோ காதீர்''
என்று தேறுதல் இயம்பினாள் தங்கம்.

குமூல விளக்கு

மகன்வே டப்பன் வந்து சேர்ந்தான்.
 தந்தையாரிடம் சாற்றுகின்றான்;
 'சின்னான் தந்தான் ஐந்நாறு ரூபாய்
 மணிபத் தாகிற்று மாவர சில்லம்
 அருகில் இருந்ததால் அங்குச் சென்றேன்;
 மலர்க்குழு வம்மையார் வந்புறுத்தியதால்
 உண்டேன்; சற்றே உறங்கினேன்; என்னுடன்
 பெருமான் தாத்தா வருவாரானார்.

மகன்சொல் கேட்ட மணவழி கன்தான்
 முகங்கள்வாக 'முட்டான்! முட்டான்!
 செல்ல லாமோ தீயன்வீடு?
 மதியார் வீடு மதியார் நல்லார்!
 பொல்லாப் பிள்ளை நில்லா தேநதிர்
 போபோ!' என்று புகல லானான்.

தங்கம் மகனைத் தங்கையால் அணைத்து
 மாவர சின்று மதிப்பிலா வகையில்
 நடந்ததால் அப்பா நலின்றார் அப்படி;
 கடைக்குப் போயிரு கண்ணே' என்றான்
 அடக்க முடியாத் துண்பம்
 படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே!

பகக நண்பாயிற்று பஃதோடை வெண்பா

தாழ்வாரந் தன்னிலொரு
 சாய்வுநாற் காலியிலே
 வாழ்வில் ஒரு மாச
 வத்தெங்கென்னி
 மணவழகன் சாய்ந்திருந்தான்.
 மாற்றுயர்ந்த தங்கம்
 துணைவனுக் கோர் ஆறுதலும்
 சொல்லி அருகிருந்தாள்.

தங்கம் என்று கூவித்
 தடியூன்றி அப்பெருமான்
 தாத்தாவர லானார்;
 அகமதிழ்ந்தார் அவ்விருவர்.
 சாய்ந்திருக்க நாற்காலி
 தந்தார்; பகுகப்பால்
 ஈந்து, நலவுக் கேட்டே
 எதிரில் அமர்ந்தார்கள்.

“வேடப்ப னோடுதான்
வில்லிய னூரிளின்று
வாடகை வண்டியிலே
வந்தேன். கடைத்தெருவில்
வெண்காயம் என்ன
வினையென்று கேட்டுவந்தேன்.
சுண்டைக்காய் வாங்கிவரச்
சொன்னாளென் பெண்டாட்டி.

வில்லிய னூரில்ஓர்
வேடிக்கை கண்டேன்ஹம்
செல்வனைப் பற்றிய
செய்தி அது, சொல்லுகிறேன்:

‘பத்து மணி இருக்கும்
பாவை நஷ்டமுத்தான்
புத்தகமும் செய்யுமாய்
வீட்டுப் புறத்தின்லே

உள்ளதொரு மாமரத்தின்
நிழலிலே உடகார் ந்து
தெள்ளு தமிழில்
செலுத்தியிருந் தாள்கருத்தை!

வேடப்பன் வந்தான்
வினைந்தவற்றை என்சொல்லேவன்?
‘தேடக் கிடைத்தென்
செல்வமே’ என்றான்.

மறைந்துநான் கேட்டிருந்தேன்
வஞ்சியின் பேச்சை!
‘இறந்தேன் நான் இன்று
பிறந்தேன்’ என்று புகன்றான்.

அன்பின் பெருக்கத்தை
அன்னவர்பால் நான்கண்டேன்
‘என்று மனம் நடக்கும்?’
என்றுகேட்ட டாள்பாவை.

‘பெற்றோர்பால் நீதமது
பேரன்பைக் கூறிமனம்
இற்றைக்கே ஈடேற
ஏற்பாடு செய்’ என்றான்.

‘நீதான் சொல்’ என்றுரைத்தான்
வேடப்பன்! நேரிமையாள்,
‘ஓதுவேன். நாணமில்லா
ஓண்டொடாடி என்பார்’ என்றாள்.

இவ்வாறு பேசி
 இருந்தார்கள் அன்னவற்றை
 அவ்வாறே சொல்ல
 அறியேன்! அதேநேரம்
 வீட்டினின்று தாயமூத்தாள்
 மெல்லி மறைந்தானே.
 ஒட்ட மெடுத்தானே
 வேடப்பன் உட்சென்றான்.

‘வா’ என்றமூத்தாள்
 மலர்க்குழலி சோறிட்டாள்.
 பாவையவள் வேடப்பன்
 பார்க்க உலவியதும்,

மெத்தையைத் தூக்கிவந்து
 தாழ விரித்ததுவும்.
 முத்துச் சாப்பை
 முகத்தில் பரப்பியதும்,

வேடப்பன் தூங்குவது
 போலே விழிமூடி
 ஆடுமயில் வந்தால்
 அழகைப் பருகுவதும்.

எவ்வாறுகரப்பேன் காண
 யானோர் கவிஞரா?
 இவ்வேளை இந்தநொடி
 ஏற்பாடு செய்திடுக!

இன்றே செய்த்தக்க
 இன்பமணத் தைநாளைக்
 கென்றால், துடிக்கும்
 இளமைநிலை என்னவாகும்?..

என்றார் பெருமாள்.
 இவையணைத்தும் கேட்டிருந்த
 குண்ணொத்த தோளானும்
 தங்கக் கொடியும்

மயிர்க்கூச் செறிய
 மகிழ்ச்சிக் கடலில்
 உயர்தோயத் தங்கள்
 உடலை மறந்தே

கலகலென வேசிரித்தும்
 கைகொட்டி ஆர்த்தும்
 உலவியும் ஓடியும்
 ஊமைன இருந்தும்

பேசத் தலைப்பட்டார்
எங்கள் பெரிய பிள்ளை
யின்காதல் நெஞ்சினிலே
வாழுகின்ற வஞ்சியை எம்

சொத்தெல்லாம் தந்தேனும்
தோதுசெய மாட்டோமோ?
தத்தினான் மாவரசன்
கண்டபடி ஏசிவிட்டான்.

என்பிள்ளை தன்மகன்மேல்
என்னம்வைத்தான் என்னில், அவன்
பொன்னடியை என் தலைமேல்
பூஜை மறுப்பேனா?

என் பிள்ளை உள்ளம், அவன்
சன் றகிளிப் பிள்ளையுள்ளம்
ஒன்றானால் எங்கள்
பகையும் ஒழியாதோ!”

என்றான் மணவழகன்,
ஏதுரைத்தான் தங்கமன்னில்,
'இன்றேந்தீர் வில்லியனூர்
ஏகுகதாத் தா தாத்தா!

எங்கள் மகன் கருத்தை
எம்மிடம் சொன் வீர் அதுபோல்
திங்கள்முகத் தான் கருத்தை
அண்ணவர்பால் செப்பி

மணத்தை விரைவில்
மணமகன் வீட்டில்
பண்டிசெலவு நேர்ந்தாலும்
பாங்காய் நடத்த

உறுதிபெற்று வந்தால்எம்
உள்ளம் அமையும்.
அறிவுடையீர் உம்மால்தான்
ஆகும்இது' என்றான்.

சிற்றுண வுண்டு
செலப்பேறக் காய்ச்சியபால்
பெற்றே பருகிப்
பெரியதொரு வண்டியிலே
ஏறினார் தாத்தார்
'இசைவார் அவர்' என்று
கூறிச்சென் நார்மகிழ்ச்சி கொண்டு.

மணமகன் வீட்டில் மணம்

அகவல்

'காயா பழமா கழறுக' என்றான்.

'கனிதான்' என்று கழறினார் தாத்தா.

வண்டியிட் டிறங்கி வந்தார் உள்ளே
தங்கம் 'நடந்ததைச் சாற்றுக' என்றான்.'என்மேல் மாவரசுக் கெரிச்சல் இருந்ததா?
மறைந்ததா?' என்றான் மணவழி கண் தான்.'ஓப்பி ணாரா? ஓப்பவில் வையா?
செப்புக' என்று செப்பினாள் தங்கம்.'இருந்தா ரன்றோ வீட்டார் எவரும்?
கொல்லையில் காதலர் கூடிப் பேசிய
எல்லாம் அவரிடம் இயம்பி வீரா?
மறந்திரா?' என்றான் மணவழி கண்தான்.'குறுக்கே பேச்சேன்? பொறுக்க வேண்டும்.
உரைக்க மாட்டேனா? உட்காரு ஸ்கன்'
என்றார் தாத்தா, இருவரும் அமர்ந்தார்.'நான் கிளம்பினேன் நாலு மணிக்கே
ஜிந்து மணிக்கெல்லாம் அல்விடம் சேர்ந்தேன்.
மாவர சிருந்தான், மலர்க்குழல் இருந்தான்.
நகைமுத் திருந்தாள், நடந்ததைச் சொன்னேன்.
'வேறே எவனையும் விரும்பேன்' என்றும்,'வேடப் பனைத்தான் விரும்பினேன்' என்றும்,
சட்டவுட்டமாய்ச் சாற்றினாள் மங்கையும்.
'திருமண முடிவு செப்புக' என்றேன்.
ஒருபேச் சில்லை, ஒப்புக் கொண்டார்.
'மணமகன் வீட்டில் மணம்நடக் கட்டும்'
என்றேன் 'சரிதான்' என்றார் அவர்களும்.கருப்பன்னன் எஸ்பவன் கடைக்கு வந்து
வெறுப்பாய்ப் பேச வேண்டிய தில்லை.
ஆயினும் அவன்என் அண்புறு நண்பன்.
நம்பலாம் அவனை, நம்ப வில்லை;
மணவழி கவனை மதிக்க வில்லை;
அதனால் என் மனம் கொதித்த துண்டு.
மணவழிகள் தன் மகனும், என்றன்
இணையிலா மகனும் இணைந்தார் என்றால்.
பெற்றவர்க் கிதிலும் பேரின்ப மேது?
நாளைக் கவர்களை நான்எதிர் பார்ப்பேன்.

மணவழகு, தங்கள், மெந்தன், மக்கள்
 அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!''
 மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி
 ஆவலோடு கூறினார், அறிக் என்று
 பெருமான் தாத்தா பேசி முடித்தார்.
 பெரு மகிழ்ச்சி! பெருமகிழ்ச்சி!

இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர்.
 விடியுமா? இரவின் இருட்டு
 விடியுமா? காலை மலர்களன் றன்றே.

மணமக்கள் கருத்துரைகள்

நாஸ்தித்தரவு கொச்சகக் கவிப்பா

தின்னணவிலே மாவரசன்
 சிற்றாணைக் குட்டிபோல்
 கண்ணன எதிர் அனுப்பிக்
 காத்துக் கிடக்கின்றான்
 வண்ண மலர்க்குழல்
 வந்திடுவான் உட்செல்வான்
 பெண்ணாம் நடைமுத்தோ
 பேசா துலவின்னே.

கழுத்து மணிகள்
 கலகவெனக் கொஞ்ச
 இமுக்கும் ஏருதுகள
 எக்களித்துத் தாவப்
 பழுப்புறை வண்டி யோன்றும்
 பச்சையொன்றும் ஆக
 முழுப்பனவில் வீட்டுக்கு
 முன்வந்து நின் றனவே!

மணவழகன், தங்கள்
 மகன், சிறுவன், தாத்தா
 தணியா மகிழ்ச்சி
 தழுவும் முக்கதால்
 அணியாய் இறங்கிவர
 மாவர சங்கே
 பணிவாய் வரவேற்கப்
 பாங்காய்ச்சுட் சென்றாரே.

*அம்மா வருக; என்று
 அங்புமலர்க் குழலும்
 கைமலர் தாவக்
 கணிவாய் வரவேற்றாள்.

செம்மைநளை முத்தும் எனுர்
சென்று 'வணக்கம்' என்றாள்.
மெய்மை, மகிழ்ச்சி, அன்பு
வீடெல்லாம் ஆர்த்தனவே!

தூய்மைசெய நீரளித்துக்
கூடத்தில் சொக்கட்டான்
பாய்விரித்து நல்லாவின்
பாலும் பருகவைத்து
வாய்மணக்கு வெள்ளிலைகாய்
வட்டில் தனிலிட்டே
ழுய்வாய் நலம்பேசி
உள்ளமகிழ்ந் தாரங்கே.

"வேடப்பன் உள்ளம்
நகைமுத்தை வேண்டியற்றே
ஆடும் மயிலும்
அவன்மேல் உயிர்வைத்தாள்.
நாடு நசராறிய
நாளொன்றில் இங்கிவரை
நீழே வாழ்க்" என்றார்
நெஞ்சார வேதாத்தா!

சன்றார் கருத்தென்ன?
இன்பத் திருமணத்தை
முன்றுநாட் பின்னை
முடிக்க நினைக்கின்றேன்.
ஆன்ற பெரியோர்க்
கழைப்பனுப்ப வேண்டுமன்றோ
தோன்றியகம் எண்ணத்தைச்
சொல்வீர்"என் ரார்தாத்தா.

மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய்
மாவசரன் தானுரைத்தான்.
புகழ்ச்சியுறும் "வேடப்பன்
பூவை மணத்தை
இகழ்ச்சியா செய்திடுவேன்?"
என்றாள் மனைவி,
நகைப்போடு நன்றென்
ருரைத்தான் மணவழகே!

அன்புநகை முத்தின்
அருகில் அமர்ந்திருந்த
தனதுவனவி யானங்கில்
தங்கத்தை நோக்கியே
'உன்கருத்தைச் சொல்' என
ருரைத்தான் மனவழகன்,
இன்ப நகைமுத்தும்
ஏங்கிழுகம் பார்க்கையிலே.

“நானோ மறுப்பேன்
நகைமுத்தே? என்மகனைத்
தேனே, உயிரென்றாய்;
சேயலனும் அங்புகொண்டான்;
மானே மயிலே
மருமகளே எனவீட்டு
வான்றிலாலே
மகிழ்” வென்றாள் தங்கமுமே!

“இன்ப நகைமுத்தே
உன்கருத்தை யான்றிவேன்.
என்றாலும் இங்கே
இருப்பால் அறிந்திடவே
அன்பால் உரைத்திடுவாய்
ஆண்டுகும் அப்படியே
பண்ணுதல் வேண்டும்” மென்று
தாத்தா பகர்ந்தனரே.

“கட்டமுக னைமணக்கக்
காத்திருக்கின் ரேஷேந்தான்
அட்டியில்லை அட்டியில்லை
ஆனால் ஒரு திட்டம்
மட்டமாய்ச் செலவிடுக
எங்கள் மணமுடித்துத்
தட்டா மல்சக
தனியில்லம்” என்றனரே.

மேலும் நகைமுத்து
வின்னனப்பம் செய்கின்றாள்.

“ஏலுமட்டும் எங்கள்
குடித்ததைத்தை யாம்பார்ப்போம்.
ஏலாமை உண்டானால்
என்மாமி யார்கள்ளார்!”
சேல்இரண்டு கண்ணானாள்
செப்பினாள் இப்படியே!

“யானுமதை ஒப்புகிறேன்:
எங்கருத்தும் அன்னதுவே!
நானோ கடையினிலே
நன்றிருப்பேன் அப்பா, ஏ
தேனும் ஒரு நூறாரு
பாய்மாதம் ஈந்திட்டும்.
தேனோடை எம்வாழ்க்கை.”
என்றுரைத்தான் செம்மலுமே!

“மாமிகொடு மைக்கு
வழியில்லை. மைத்துனர்கள்
தாமொன்று சொல்லும்
தகவில்லை. தன்துவைவன்

ஏமாற்றி எான்தன்
இனையவளை என்று சொல்லும்
தீமையில்லை. தக்கடேஷ்ரு”
செப்பிமகிழ்ந் தார்தாத்தா.

பெண்ணுக்குச் சொத்துரிமை
இல்லைஎன்பர் நான் தகுவேன்,
கண்ணே இமையிரண்டு
காப்பதுபோல் என்மருக்கர்
பண்ணும் குடித்தனத்தை
மேலிருந்து பார்த்திடுவேன்.
உண்மை” என்றான் மாவரசன்;
பெற்றவனும் ஒப்பினனே!

“நகைமுத்தின் எண்ணத்தை
நான் ஒப்பு கிண்றேன்.
மிகழ் ‘குடும்ப
விளக்கேற்றல்’ நன்றே!
தகும்” என்றாள் தங்கம்!
மனவழகன் தானும்
மகனுக்கு மாதமொரு
நாறுதர ஒப்பினனே!

முன் ராநாள் நன்கு
மனத்தை முடிப்ப தெண்றும்
ஏற்றுக்கொண்டார் எல்லோரும்.
சாப்பா டிளிதுண்டார்.
வான் தோய்ந்த வெண்ணிலவில்
வணடி புறப்படுமுன்
தேங்கரக்கச் “சென்று
வருகின்றோம்” என்றனரே.

திருமண அழைப்பு

அகவல்

“விடிந்தால் திருமணம்! விண்ணின் நிலவு
வடிந்தஇன் றிரவு மணப்பெண் வருவதால்,
வாழ்த்தி நீங்கள் வரவேற் பதற்கும்,
காலை மலர்ந்ததும் கவிஞ்மண வறையில்
மாலை யிட்ட மணமக் கள் தமை
வாழ்க என்று வாய்மலர்ந் திடவும்,
உடன்யாம் பரிந்திடும் உணவுண் அுதற்கும்
வந்தருள் புரிச, வந்தருள் புரிச!”
என்று, தங்கம் மணவழகு
நின்று வீடுதொறும் நவின்றனர் பணிந்தே!

முதல்நாள் இரவு

கட்டளைக் கலித்துறை

அண்றிர வொன்ப தடிக்க
முரசம் முழங்கும் மணி
முன்றிலில் வாழை கமுகுதெங்க
தின்குலை முத்தின் சந்து
நன்று சிறக்க நடுப்பகல்
போல விளக்கெரியப்
பொன்துகில் பூண்ட தெருமாதர்
ஆடவர் போந்தனரே!

விருப்பந் தரத்தக்க வெண்டுகில்
கட்டி விளக்கிலும்
தெருப்பந்தகல் வாயிலிற் செந்தாக்
திலைமணித் தேர்இரண்டும்
‘இருப்பங் கென்தங்கம் செம்மல்
இவர்நின் றிருந்தபடி
வரத் தம் கைகூப்பி வருவார்
தமைவர வேற்றனரே!

மாடப் புறாக்கள் மயில்குயில்
மான்றிகர் மங்கை யர்கள்
ஆடவர் பிள்ளைகள் எள்ளிட
மின்றி அமர்ந்திருந்தார்.
விடப் படித்தெருப் பந்தலில்
அப்படி! மாடியின்மேல்
வேடப்பன் பார்த்துநின் ராண்மங்கை
யாள்வரும் வேடிக்கையே!

இசைவந் ததுபொம்பொம் என்றே!
விழிகூச வந்ததொளி!
மிசைவன் ணமெருகு கண்ணாடிச்
சன்னல்களுக்கு மின்விளக்கட்
அசைகின்ற ஊசவின் முன்பின்
இருக்கைகள் ஆயியதோர்
விசைவன்டி வந்தது வந்தாள்
நகைமுத்து மெல்லியலே!

மாவர சன்பான மக்கள்
மலர்க்குழல் மற்றவர் பின்
ஏவலர் பெட்டிகள் பட்டுப்
படுக்கைகள் ஏந்திவரப்
‘இருப்பங்கென்—இருப்பு அங்கு என்று பிரிக்க;
பூவிலிருந்து பெட்டயன்னம்
ஒன்று புறப்படல்போல்
பாவல இறங்கினள் வண்டிவிட்
டேதெருப் பந்தல்முன்னே!

*வாழி மணப்பெண் நகைமுத்து
நல்ல பெண்! என்றே
ஆழி முழுக்கென யாரு
மழுக்க, அடியெடுத்தே
யாழின் நாம்பிசை ஏழும்
சிலம்பும் சிலம்ப உடன்
தோழி நடத்த நடந்தாள் இல்
நோக்கிஅத் தூய்மொழியே!

வானில் துவைத்த மழுநில
வேகமூம்! வண்கடவின்
மீனில் துவைத்தநீன் னமலிழி
யாள் அவள் வேடப்பனின்
ஊனில் துவைத்தும் உயிரில்
துவைத்துமதன் வாயின் உண்ணைத்
தேனில் துவைத்தகற் செவ்வித
மாள்விடு சேர்ந்தனவோ!

பாலும் பழமும் அப் பாவைக்
களித்தனர்! பற்பலரும்
மேலும் கமழுநீர் தோனும்
கமழுமாவை வெள்ளிவைகாய்
ஏலும் படிடய்தி ஏகினர்!
வேடப்பன் இங்கும் மங்கும்
காலும் கடுகத் திரிவான்
நகைமுத்துச் கண்படவே!

அம்மா துயின்றண ரோ' என
வேடப்பன் அவ்வறைக்குள்
சம்மா வினாவித் தலைநீட்ட
அங்கொரு தோழி சொன்னாள்:
“எம்மா தரும்துயின்றா” ரென
வே! இது பொய்ம்மை என்றே
செம்மா துளைஇதழி சிந்தின
வேவெண் நகைமுத்தமே!

மூடிய கண்களும் மூடாத
நெஞ்சமாய் முன்னறைக்குள்
ஆடிய தோகை அடங்கினான்!
அப்படி வேடப்பலும்
பாடிய யாழ்போல கிடந்தனன்
ஓர்புறம்! பால்இரவோ
ஒடிய தே, எதிர் உற்றது
கீழ்க்கடல் ஒண்கதிரே!

மணவாழுத்தும் வழியனுப்பும்

அகவல்

எழுந்தது பரிதிக் குழந்தை கடவின்
கெழுந் லத்தில் செம்பொன் தூவி

கரிய கிழக்குவான் திரையில், வெனுப்பும்
மஞ்சனும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்!

எழும் வளைந்து நெளிந்து விழும் கடல் அலையே.
அழகிய தென்பாங் காடற் கலையே!

புதிய காலையில் புதிய பரிதியின்
எதிரில் அட்டா சதிர்க்கச் சேரி!

கிழக்கில் திராவிடற்குக் கிடைத்த கடல் முரசு,
முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு!

திரைகடல் முழக்கெனத் திருமண வீட்டின்
பெருங் கூட்டிசையரங்கு செய்த இசைமழை
தெருத்தொறும் ஆல்லந்தொறும் தென்றல்
திருத்தேர் ஏறிச் சென்று கா தெலாம்
“வருக மணத்துக்” கென்று பெருகிறது!

மணவிடு நோக்கி வந்தனர், என்னே!
அணி அணியாக அணியிழை மங்கைமார்
துணையோடு நன்மவர்முக்கனி சுமந்து! வாரா
நகைமுத்தை மல்பெய்த நன்னீராட்டிக் கார்த்த
குறைவத நறும்புகள் குழலுக் கூட்டி
மணக்குநெய் தடவி வாரிப்புப் பின்னி
மணியிழை மாட்டி. ஏம்கண்ணாட்டிக்கு
ஏலும் சேலை எதுவென எண்ணி
நிலாமுகத் திற்கு நீலச் சேலை
நேர்ச்சி ஆக்கி நிலைக்கண்ணாடி
பார்க்கச் சொன்னார் பாரித்த நகைமுத்தோ
கண்ணாடியில்தனைக் கண்டாள்; தன்மனத்
துள்ளாடி வேடனுக் கொப்பு நோக்கினாள்.
காதலுக்குச் சிறாடி, மேலுக்குச் சட்டை யொடு
சேலுக்கு நிகர்விழித் தெரிவை காணத்
தென்னாட்டு சேர சோழபாண் டியரில்
இந்நாள் ஒருவளேஷா என்ன நின்றான்.
வருக திருமண மக்கள்! —என்று
திருந்து தமிழ்ப்பெரியார் அழைத்தனர்.
திருமணப் பந்துவின் சிறப்புறு மணவறை,
இருமண மக்களை ஏந்திக் தன்னிடை,
முழுநில வழகொழுது முகழும் மற்றும்
எழுந்த பரிதிநேர் ஆணமுகு முகழும்,
இருப்பது காட்டி இறமாப் புற்றது!

நிறைமண மன்றெலாம் நறுமணம்; இன்னிசை
அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்!
உதிரிப் புதுமலர் எதிருறு மன்றன
நிறைந்தார் கையில் நிறையத் தந்தனர்.
பெரியவர் ஒருவர், “பெண் ஜே நகைமுத்து! வேடப் பளை நீ விரும்பிய துண்டோ?
வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?”
என்ன ஹும். நகைமுத் தெழுந்து வணங்கி,
‘வேடப்பளை நான் விரும்பிய துண்டு;
வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன்’ என்றாள்.

வேடப்பா நீ மின் நகை முகத்தை
மணக்கவோ நினைத்தாயி! வாழ்க்கைத் துணைஎன
அனுக என்ன மோ அறிவித் திடுவாய்! என்ன ஹும் வேடன் எழுந்து வணங்கி
மின் நகை முத்தை விரும்பிய துண்டு;
வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்’ என்றான்.
‘மணமகன் நகைமுத்து வாழ்க வாழ்கவே!
மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே!’
என்றார் அனைவரும் எழில்மலர் விசியே!

தன்மலர் மாஸல பொன்மகட் கிடவும்
பொன்மகன் மாஸலயை அன்னவற் கிடவும்
ஆன திருமணம் அடைந்த இருவரும்,
வானம் சிலிரிக்கும் வண்டமி மிசைக்கிடை
மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும்
நன்றி கூறி வணக்கம் நடத்தி
நிற்றஹும், ‘நீவிர் நீடு வாழிய!
இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க!
மேலும்சம் வாழ்வே ஆவெணச் செழித்து
அறுகுபோல் வேர்பெறு! குறைவில்லாத
மக்கட்பேறு மல்குக’ என்று.
மிக்குயர்ந்தார் மேலும் வாழ்த் தினரே!
அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல்
கமமும்நீர் தெளித்துக் கமழ்தார் குட்டி
வெற்றிலை பாக்கு - விரும்பி அளித்தார்.

மற்றும் ஓர்முறை ‘வாழிய நன்மணம்’
என்று, வந்தவர் எழுந்த அளவில்,
எழில்மன மக்கனும், ஸன்றார் தாழும்
“நன்றி ஐயா! நன்றி அம்மா!
இலவோட்டுப் பரிமாறி எதிர்பார்த் திருக்கும்
எம்அவா முடிக்க இனிதே வருக!
உண்ண வருக உண்ண வருக!”
என்று பன்முறை இருக்க எந்தினர்.
நன்மண விருந்துகு நன்மணினர் அனைவரும்.
மணமகன் மணமகன் மகிழ்வொடு குந்தினர்
துணையொடு துணைவர் இணைத் தினைந்து குந்தினர்

நிறைமண மன்றலாம் நறுமணம்; இன்னிசை
அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்!

உதிர்ப் புதுமலர் எதிரும் மன்றின்
நிறைந்தார் கையில் நிலையத் தந்தனர்.

பெரியவர் ஒருவர், “பெண்ணே நடைமுத்து!
வேடப் பணை நீ விருப்பிய துண்டோ?

வாழ்வின் துணைனச் சூழ்ந்த துண்டோ?”

என்னலும் நடைமுத் தெழுந்து வணங்கி,
‘வேடப்பணை நான் விரும்பிய துண்டு;

வாழ்வின் துணைனச் சூழ்ந்தேன்’ என்றாள்.

வேடப்பா நீ மின் நடை முத்தை
மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைனை

அனூக என்னமோ அறிவித் திடுவாய்!

என்னலும் வேடன் எழுந்து வணங்கி

மின்நடை முத்தை விரும்பிய துண்டு;

வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்’ என்றான்.

‘மணமகன் நடைமுத்து வாழ்க வாழ்கவே!

மணமகன் வேடப்பால் வாழ்க வாழ்கவே!

என்றார் அனைவரும் எழில்மலர் வசியே!

தன்மலர் மாலை பொன்மகட் கிடவும்

பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும்

ஆன திருமணம் அடைந்த இருவரும்,

வாய்ம் சிவிர்க்கும் வண்டமி பிளைக்கிடை

மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும்

நன்றி கூறி வணக்கம் நடத்தி

நிற்றலும், ‘நீவர் நீடு வாழிய!

இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க!

மேலும்சம் வாழ்வே ஆவெனச் செழித்து

அறுகுபோல் வேர்பெற! குறைவில்லாத

மக்கட்பேறு மல்குக் என்று.

மிக்குயர்ந்தார் மேலும் வாழ்த் தினரே!

அமைந்தார் எவர்க்கும் தமிழின் சிரபோல்

கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் குட்டி

வெற்றிலை பாக்கு-விரும்பி அளித்தார்.

மற்றும் ஓர்முறை ‘வாழிய நன்மணம்’

என்று, வந்தவர் எழுந்த அளவில்,

எழில்மண மக்கனும், ஸ்தார் தாழும்

“நன்றி ஐயா! நன்றி அம்மா!

இவைபோட்டுப் பரியாறி எதிர்பார்த் திருக்கும்

எம் அவா முடிக்க இனிடே வருக!

உண்ண வருக உண்ண வருக’

என்று பண்முறை இருக்க ஏந்தினர்.

நன்மண விருந்துக்கு நன்னினைர் அனைவரும்.

மணமகன் மணமகன் மகிழ்வோடு குந்தினர்

துணையொடு துணைவர் இளைந் திணைந்து குந்தினர்

விரிசையாய்ப் பல்லோர் வட்டித் திருந்தினர்
 விருந்து முடித்து, விரித்த பாயில்
 அமர்ந்தார்க்குச் சந்தனம் அளித்துக் கமழ்புனல்
 அமையத் தெளித்தே அடைகாய் அளிக்க
 மணமக்கள் தழை வாழுத்தினர் செல்லகயில்
 எழில்மன மக்கள் ஈன்றோர்
 வழியனுப்பினர் வணக்கம் கூறியே.

சோலையிற் காதலர்

எண்சீர் விருத்தம்

நகைமுத்து வேடப்பன்
 மகிழ்ச்சி யோடு
 நாழினக்கை வழியலுப்பிக்
 காத்தி ருந்தார்;
 மிகநல்ல மணிப்பொறியும்
 ஜிந் தடிக்க
 விசைவன்டி ஒட்டுபவன்
 வந்து நீன்று,
 'வகையிக்க அரசினான்
 ழுங்கா விற்கு
 வருகின் றீரோ?' என்று
 வணங்கிக் கேட்டான்!
 தகதகெனத் தனியறைக்கோர்
 அழகைச் செய்யும்
 தையவினான் வேடப்பன்
 'ஆம் ஆம்' என்றார்

விசைவன்டி ஏறினார்
 இரண்டு பேரும்
 விரைகின்ற காவிரியின்
 வெள்ளம் போல
 இசைமுப்பிச் சோலைக்குள்
 ஓடி நிற்க
 இறங்கினார் மணமக்கள்
 உலவ வானார்.
 அசையும் அவள் கொடியிடையை
 இடது கையாள்
 அணைத்தபடி வேடப்பன்
 அழுது செய்யும்
 இசைவன்டு பாடுமெலர்
 மரங்கள் புட்கள்
 இங்காட்டிப் பெயர்களிறி
 நடத்திச் சென்றான்.

வளர்ப்புமயில் நாலைந்து
 மாண்ச மூட்டு
 மற்றொருபால் புறாக்கூட்டம்
 பெருவான் கோழி
 வளைக்கொடை நிலந்தோயக்
 குப்பைத் தீனி
 வாய்ப்பறியும் நிறச் சேவல்
 கூட்டுக் கிள்ளை
 வினைக்கிண் ற காட்சியினபம்
 நுகர்ந்தே ஆங்கார்
 விசிப்பல்கை மேலமர்ந்தார்;
 வெள்ளளக் கல்லால்
 ஒளிசிறகும் இரண்டுருவம்
 காலூறுகின்றார்—
 ஒருபெண்ணின் அருள்வேண்டி
 ஒருவன் நின்றாங்.

“இரங்காதோ பெண்ணுளந்தான்
 இந்நே ரந்தான்!
 இன்பத்தில் ஒருசிறிதே
 ஒன்றே முத்தம்
 தரவேண்டும் எனக்கெஞ்சி
 நிற்கக் கூடும்
 தந்திட்டால் கைச்சரக்கா
 குறைந்து போகும்?
 சரியாக ஆறுமணி
 மாஸைப் போது
 தண்வேற்றும் தென்றலினை
 எவன்பொ றப்பான்?
 தெரிந்தனையோ? எனக்கேட்டான்
 எழில்வே டப்பன்!
 தெரிந்த தென்றாள்.” விட்டுக்குச்
 செல்ல ஒற்றார்.

இன்பத் துறை

எண்சீர் விருத்தம்

கட்டிலிட்டார் மெத்தை, தலை
 யணைகள் இட்டார்
 கணக்கவரும் வெண்துகிலும்
 விரித்தார் மேலே
 பட்டுப்போர் வைமடித்துப்
 பாங்கில் வைத்தார்.
 பட்டடிடம் கயழ்கிண்ற
 பன்னீர் வீசித்

தட்டுகின்ற காம்பகற்றி
 மலர்கள் இட்டுச்
 சந்தனம் பன்னீர், அடைகாய்த்
 தட்ட மைத்து,
 மட்டின்றி முக்களி, பால்,
 பண்ணி யங்கள்
 வைத் தெங்கும், விளக்கங்கள்
 ஏற்றி னார்கள்.

மிகச் சிறப்புச் செய்திட்ட
 தனி யறைக்கு
 வெளிப்புறத்துத் தாழ்வாரம்
 நிறையக் கூடி
 நகைத்தாடும் குழந்தைகளில்
 ஒருவன் கேட்டான்;
 'நாங்கள்வினை யாடும்அறை
 இதுவோ? என்று!
 "புகவேண்டாம், புதுமணப்பெண்
 புது மாப் பின்னை,
 புலவர் தரு திருக்குறைவின்
 பொருளாய் தற்கு
 வகைசெய்து வைத்தஇடம்.
 வாழ்வில் இன்பம்
 வாய்க்கும்இடம்!" மனமக்கள்
 வாழ்க் நன்றே!

